

# வாணிஸ்ரமம் ஒழிக!

—[ 1—பாதன். ]—

பாகணே! தேரை, விரைவாகச் செலுத்து. டன்பேசி ஏங்கிடவிட்டுப் பாவியேன், பரதவித்தேன். தெளிந்தனீர் தழுவிச் செய்து வர்க்கவிலோ பொண்டான்

நற்றிறம் வாய்ந்த, பாகனே! தேர்  
விரைந்து செல்வதாக!

விரைந்து செல்லவேண்டும். அங்கு  
தான்! அறியாயோ நீ? கேள்!

“பைங்கிளியே! மழிலைபல பேசவல் வாய் எனினும், நான் கேட்டுக்களித்திட ஒரே ஒரு சொல்கூறு-வேறு வேண்டி வேண். அவர் இன்று வருவார் என்றுரை. நம்மைப்பிரிந்து சென்றவர், இன்று வருவார் எனும் இங்சொலை, கிளியே, நீக்கூறு” என்று, தன்முன்கையில் அமர்ந்துள்ள தத்தையினைக்கேட்கும், என்கிளி மொழியாளின் இல்லத்திற்குச் சென்றாக வேண்டும், விரைவாக! நொந்தமனதுடன் வேண்மதிநுதல் சுருங்க, கிளீயுடன் பேசும் சொல்லினை வீட்டார் கேட்டிடுவரோ, என்று பயந்து, நாணி உரையாடுவாள், அந்கங்கை, தன்அங்கையில் கிளிஏங்கி! அவள் துயர்துடைக்க, நாணம் நீக்க நான் செல்லவேண்டும், நற்றிறம் படைத்த பாகனே! செலுத்துக தேரினை விரைந்து!! சிவந்தமாலையையணிந்தது போன்ற கழுத்தினையுடைய, அந்தப் பச்சைக்கிளி, பலப்பல பேசவல்லதுதான். எனினும் ஒரே ஒரு சொல் நீஉரைப்பாய்; “இன்றுவரல் உரைமோ” என்று மட்டுமே கேட்கிறாள், என் மனதைக் கோயில்கொண்டாள்! என்செய்வாள் ஏது திழை. இல்லத்துள்ளோர் அறிந்திடுவரோ என்ற அச்சம்: அஞ்சுகத்திடம் அதிகம் பேசநேரமில்லை. நினைப்போ என்மாட்டு எது. அந்த நேரிழையாளின் மனைசெல்ல விரைவாகத் தேரை நீசெலுத்து! உனக்குத்தான் திறமை உண்டே! பாகா செலுத்து! அந்த மனையின்கண்ணே, அமகிழ்வுடன் அன்னங்கள் விளையாடுகின்றன; பெடையும் ஆனும், பெருமிதங் தோடு ஆடுகின்றன. தூய்மையான சிறகு அந்த அன்னங்கட்டு. வெண்மை, அகான வெண்மைநிறச் சிறகுகள். பெரிய தோள்களையும் மெல்லிய விரல்களையும் உடைய, ஆடைவிப்பவள், சீர்த்துணி யிலே, ஆடையிலே தோய்த்துள்ள கஞ்சிப்பசையினை அலசிவிடுவது கண்டுள்ள யன்றே! அதுபோன்ற நீரம், அன்னாகளின் சிறகுக்கு!! அவை ஆலைடு பெண் அளவளாவி, அகமகிழ்கின்றன! காதல் இன்பத்தை அவை நுகரக்கண்டு, என் அன்னம் பச்சைக்கிளியுடன் பேசுகிறாள் பாகனே! செலுத்துக தேரை விரைவில் என்றெஞ்சமோ நோகிறது! காதலில் மேம்பாட்டை, காதலின் பெருகுணத்தை நான்கண்டேன் எண்டு. எவ்விச்சைக்கிளியாளாப் பச்சைக் கிளி

ம் ஹூபிகு!

தன். ]—

டன்பேசி எங்கிடவிட்டுப் பாவியேன்,  
பரதவித்தேன். தெளிந்தார் தழுவிச்  
செல்லும் மணற்கணையிலே, பெண்மான்  
படுத்துறங்கக், கனிவடன் காவல்புரியும்  
ஆண்மானைக்கண்டேன், அதன் பெருங்  
தன்மையினைக்கண்டு எனது நெஞ்சம்  
தளர்ந்துளது. அருகு அருங்தச்செய்து,  
அருவியோரத்தில் அழகுறத் தாங்கச்  
செய்து, ஆண்மான், துயிலும் தன்பெண்  
மா னுக்குத் துணைப்பதுகண்டேன்,  
துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது, என்  
துடியிடையாளை நான் தனியேதவிக்கூ  
விட்டேன். அவள் தத்தையைக் கேட்கிற  
ாள், இன்று அவர் வருவாரோ, கூற  
என்று. அந்த மனைக்கு விரைந்துசென்று  
அவள் துயர்தீர்த்துத், தளர்ந்தனன்னெஞ்சம்  
இன்பம்பெறச் செய்யவேண்டும்  
வேகமாகத் தேர்செலுத்தும் திறமை  
யுடைய பாகனே! தேரை, விழைத்து  
செலுத்து!!

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குரைத்தது, நான் மேலே தீட்டியிருப்பது. மதுரையருதன் இளதாகனுர் எனும் புலவர் பெருமானின் மணிமொழியினை, கொழித்தெடுத்துக் கோர்த்தேன், சிறுசொல்லாரம்

தலைவியைப் பிரிந்து, தலைவன் சென்றன். தத்தளித்தான் தளிர்மேனியான். தத்தையிடம் பேசித்தவித்துக் கிடந்தான். சென்றவிடம் சிறப்புப்பெற்று, தேரிலே மீள்கிறான் தலைவன். மாணினத்தினிடம் காதல் பாடம் காண்கிறான், மங்கைநல்லாளை எண்ணி ஏங்குகிறான், அவள் மனையிலேயும், அன்னங்கள் காதற்களியாட்டத்திலே ஈடுபட்டு உலவுமே என்பதை எண்ணினான், நாணமுடைய நங்கை, நெஞ்சிலேயுள்ளத் வீட்டார் அறி யக்கூடாதே என்றெண்ணிஅஞ்சிப், பிரிந்து போன தலைவன், வநுவார்! இன்று வநுவார்!! என்ற இன்சொலை எவரேனும் பேசிடக் கேட்டால் புண்ணைறும் என்று கருதிப், பேசிடதோர் பைக்கிளியை எடுத்துத்தன் அங்கையில் ஏந்தி, பலபேசிச் சலசலட்புண்டாக்கி மனையுளோருக்குத் தண்ணெங்க் கிளிநாட்டிடக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, கிளியே! அவர் இன்று வநுவார் என்ற சொல்மட்டுமே உரைத்திடு, என்று கேட்பான், எனத்தலைவன் எண்ணி, வேகமாகத் தேரைச்சேலுத்து! என்று தேர்ப்பாகனுக்குக் கூறுகிறான், அவனை ஊக்குவிக்கக் கருதிப்போலும் நற்றிறம்படைத்த பாகனே! என்றும் அவனைப் புகழ்கிறான். காதல் பாதையைக் கவி இளாகனூர் கண்ணித்தமிழிலே, கவிதையாக்கிக் கூறியுள்ளார் அகானானாறு எனும் அருந்தமிழிழுநாவிலே!

அண்ணுமலைப் பல்கலைக்கழகத்திலே, பட்டமளிப்பு விழாவிலே, அண் னை வ் சர். சுல்முகம் ஆற்றிய, அழகிய, அரிய, சொற்பொழி வினைப் படித்ததும் எனக்கு இந்தச் செந்தமிழ்ச் செய்யுள் நினைவிலே நர் ததனமாடிற்று.

பரதா! சர். சண்முகத்தின் வீரவனை  
படித்த உனக்கு விரகதாபச்செய்யுள்  
நினேவிற்கு வருவானேன்! தமிழ்க்கலையின்  
உயர்வுபற்றி, சேரநாட்டாட்சியினைச்சில  
ஆண்டுகள் டாத்திய சண்முகம் செப்பி  
ஞோ, இதுபற்றி, ஏடு விரித்துள்ளத்தா  
யோஇன்சுவையை, என்று கேட்பீர்கள்.  
இல்லைத், தோழர்களே! கன்னித்தமிழின்  
கருங்கலைத்தைத் தேடியல்ல, நான் அக்கவி  
தையைக் கண்டது. என் நெஞ்சத்திரை  
முன்னே, இரு காட்சிகள் ஒரே சமயத்  
திலே நின்றன. ஒன்று சர், சண்முகம்,  
அண்ணுமலைப் பல்கலைக்கழகத்திலே, அறி  
வாளிகள்சுவைக்க, மாணவர்மகிழக், கெம்  
பீரமாக நின்று, சொற்பெறுக்காற்றிய  
காட்சி; மற்றொன்று, தேரிலே தலைவன்,  
அவன்றரை கேட்கும் பாகன், வரவு  
நோக்கி வாடிடும்தலைவி, எனும் காட்சி  
இரண்டும் நின்றன!

தேறியோருக்குத் தெளிவுரையாற்றும்,  
சர். சண்முகத்தையும், தேவிலே அமர்ந்து  
பாகனைவிரைந்து செலுத்தச்சொன்ன  
தலைவனையும், ஒருங்கே கண்டது ஏன்?  
என்பீர். கண்டேன், இதோ உம்மிடம்  
விண்டிடுவேன், காரணம் சரியா, என்ப  
தனை முடிவுசெய்யும் கடமை, என  
தன்று, உமதே!

சர். சண்முகம், தென்னாட்டுத்தாகூர், இந்தியாவின் கிளாஸ்டன், என்று புகழ் இழிமனமற்ற எவரும் தயங்கார்! அவருடைய அரசியல் அறிவும், தரணியறிந்த தன்மையும், தளராத்திறனும், நிர்வாக நேர்மையும், எவருமறிவர்! திராவிடமணீ-மாசு இல்லை! தமிழகத்தின் நிலவு—வளர்பிறை! உன்னத்மான ஊற்று, அவருடைய ஆற்றல்! ஆம்! சர். சண்முகம், ஏடைடுப் போரின் மொழிமாலையைச் சூடிடவேண்டிய பருவத்தைக் கடந்துவிட்ட காவலர். கொங்குபுகழ் கோமான் மட்டுமல்ல, மங்காப்புரமைத் தமிழ்மானிலமும், அதை அடுத்த தரணிபல்வும் பரப்பி அரசு அவையிலும், அறிஞர் சபையிலும், கனத்திலும் கொலுமண்டபத்திலும், எங்கும் புகழ் பெற்றுவிளங்கும் ஆற்றலரசர். ஆயிலும், அவரைத் தென்னாட்டுத்தாகூர் என்று கூறேன்! என்கூறல் வேண்டும்? இவர், எங்காட்டுவீரர், தமிழகத்தின் தனபதி, தாக்குருக்கு வங்கத்திலே, பங்கம்விளைக்கக் கொடுங்கையில் வஞ்சனைவாளர்த்து நேர் எவருமில்லை! தாக்காரின் காதநடையினைக் கண்டதும், சங்கதகொண்டோர், வங்கத்திலே இலை! அவர்மொழி, வங்கமக்கன் எவரின்விழியிலும் களிப்புத்துளி எழுச்செய்ததேயன்றி, காய்ச்சலும் குறை

(5 பக்கம் பார்த்து)

# திராவிட நடை

தூஞ்சி 12-12-43 நூயில்

## முன்று யாமாடுகள்!

‘விஷயம் தெரியுமோ! ஈரான் இருக்கு பாருக்கொச்சான், அதான்சார், பால்தீயா, அதற்குக்கேயே வந்து விட்டார்களாம், ஜெர்மானியர் மகாசூர்கள் பாருக்கோ, சூரானிலே அவர், பிரோவேசித்ததும், என்ன நடக்கும் தெரியுமோ? பெட்ரோல்கிணறு எல்லாம் பிடிச்சன்டு, அங்கிருந்து மளம் என்னு இந்தியாவிலே நுழைஞ்சிடுவா. இந்தவெள்ளைக்காரப்பய, பேஞ்சப்பேஞ்ச முழிக்கப்போரூன், பாருக்கோ, வேடிக்கையை. சூரானுக்குக்கே வந்தாட்டான். அது, கெய்சர் காலத்திலிருந்து போட்ட பிளானுக்சேன்னே. பெர்லினிலிருந்து பாக்தாத்துவரை ஆளப் போரேஞ்சு, அன்றே சொன்னான். சொன்னவண்ணம் செய்த பெருமாளன்னே அவா.’

‘அப்படிங்களா சாமி! இதெல்லாம் பேப்பரிலே இருக்குங்களா?’

‘போடா வைப்பதேயமே! இதையெல்லாம் போருவாளாக்கும் பேப்பரிலே. ஈரான் பக்கத்திலே ஜெர்மன் நடமாட்டம்னு பேர்ட்டிருக்கா. பிறகு நாம் நம்முத்தியைக்கொண்டு யூகிச்சிக்க வேண்டியது தானே.’

‘அதுசரிங்க! நீங்கதான் சொல்லின் கனே, இல்லாத கைத்தச் சொல்லவா போறிங்க’

‘�ரான், ஈராக் பகுதிகளிலே, ஜெர்மானியர், தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்த முயற்சித்தபோது, விஷயமறியாத தமிழ் னுக்கு, விஷமமூட்டும் விப்பிரகுலத்தவர், நாம்மேலேதிட்டியுள்ளபடிக்குறின்னன்டு. ஈரானில் கலக்கமும், அதை ஆடுத் தீடுவதைப்பும், இந்தியாவிலே பயமும் ஏற்பட்டதுன்டு. சுவஸ்திகச் சுழிலிலே சிக்கி ஈரான் கிடையுமோ, என்ற பயம், பலருக்குமிருந்தது. அந்தப்பீதியை மேலும் பல வத்தினைக்கொண்டு, பஞ்சாங்கப்படையினர் வளர்த்துவிட்டனர். பிரிட்டிஷாரின் ஜூரான் நடவடிக்கை களின் பலது ஆபத்துக்கப்பட்டது டன், இன்று ஈரான், உலக நன்மைக்கே மகத்தான்தோர் தொண்டுபுரியும் இடமாக இருக்கிறது. நாஜீ நாசகாலர்களை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்றுவரும், சோவியத்நாட்டுக்கு, நேசநாடுகள் அனுப்பிவைக்கும் ஏராளமான போர்ப் பொருள்கள், இன்று ஈரான்வழியாசவே செல்கின்றன. உலக ஜனாயக வெற்றிக்குவழி ஈரானிலே! வெற்றிமாளிகையின் முதல்வாயற்படியாக இன்று ஈரான் இருக்கிறது. வெற்றியைப் பூரணமாகப் பெற, வெற்றியரை அடியோடு வெட்டி வீழ்த்த, இந்தக்கிழமை, ஈரானின் தலை

நகரமான தேஹ்ரான் நகரிலே மூவர் மாநாடு நடைபெற்றது. தெஹ்ரான் அழியாப்புக்குப் பெற்றது. மற்ற எந்த நகருக்கும் இதுவரை ஏற்பட்டிராத மகத்தான பெருமை, தெஹ்ரானுக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ்முதலமைச்சர் சர்ச்சில். அமெரிக்கக்குடியரசுத் தலைவர் மூலமாநாடு, தெஹ்ரானிலே நடைபெற்றது. உலகச்செல்கும் ரூஸ்கெல்ட் உருவிலே, உலகவீரர் ஸ்டாலின் உருவிலே, உலகராஜதாந்திரம் சர்ச்சில் உருவிலே, தெஹ்ரானில் கூடிற்று என்றுவரைப்பது மிகையாது, ஜெர்மன் வெறிக்கூட்டத்தை அடியோடு வழிக்க முடிவானதிட்டம், இங்குதயாரிக்கப்பட்டுவிட்டதாம். இரண்டாம் போர்முனை ஒருபுறம், மற்றொர்புறத்தில் ரூந்து சோவியத் பண்டெடுப்பு, இந்த இழுக்கிட்குள் சிக்கிச் சிதையப்போகிறது சுவஸ்திகப்படை.

‘சூரானுக்கே ஜெர்மானியாள் வந்து விட்டாளாம் பாருக்கோ!’ என்று மாற்றுனுக்குக் கால்பிடிக்கும்கூட்டம் முன்பு கூறிற்றே, இப்போது அந்தக் கூட்டத் திற்குத் தேஹ்ரான் மாநாட்டுச் செய்தியைத் தெரிவியுங்கள்.

‘ஒருவிஷயம் பாருங்கோ! கசா பினாங்கா, குவிபெக், என்றுபல இடங்களிலே, சர்ச்சிலும் ரூஸ்வெல்லும்கூடிக்கூடிப்பேசினுளே, ஒருமாநாட்டுக்காவது, ஸ்டாலின் போன்றோ, சொல்லுக்கோ! போகமுடியாதன்னு சொல்லிட்டார். என்ன இருந்தாலும்சார், அவானுக்குள்ளே இருக்கிறவிரோதம் போகுமா?’— விஷயமியின் இந்தச் சாடும், சின்னுபின்னு மாகிவிட்டது, தெஹ்ரான், மாநாட்டு ஜேல். உலகை ஜூந் அண்டுகளாக அல்ல வீல்புகுத்தி, ஏராளமான உயிரைக்குத்துவரும், இந்தப் பயங்கரயுத்தத்தை வெற்றிகரமாகமுடித்து, நேசக்கட்சிவெற்றிக்கொட்டாட்ட, தெஹ்ரான் வழிகோவில்தீடு. இந்தமகத்தான் காரியம், ஒரு காலத்திலே உலகப்பிரதான் நகரங்களிலே ஒன்றாகவும், பாரசிகப்பரிபாலன பீடமாகவும், இஸ்லாமியஸ்தில் துலங்கிய இடமாகவுமிருந்த, தெஹ்ரானில் நடைபெற்றது, பொருத்தமானதே.

கெய்ரோ நகரிலே நாஜிப்படைகளையும், அவற்றின் கீழ்க்கோடி நேசரான் ஐப்பானியப்படையையும் ஒழிக்க, இருமாநாடுகள் அங்கு நடைபெற்றன. சினாட்டுத்தலைவர், சோர்விலா வீரர், மார்வதல் சியாங்கேஷேக், சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஆகியமூவரும், தெஹ்ரான் மாநாடு கூடுமுன் இங்குகூடி, ஜப்பானுக்கு மரணங்கூலை தயாரித்தனர்; தெஹ்ரான் மாநாட்டிற்குப்பிறகு, தருக்கிக்குடியாட்சித்தலைவர் இனானு, சர்ச்சில், ரூஸ்வெல்ட்டோடு, இங்கு கலந்துவரையாடினர், கெய்ரோவில், இரண்டு முக்கியமாடுகள் நடைபெற்றன. கெய்ரோவின் பூர்வம், உலகு அறிந்ததே, அதன்திர்காலம் சாமான்யமானதாக இராது, என்பதும் எவருமறிந்ததே. கீர்த்திபெற்ற கெய்ரோவில், கீழ்க்கோடி கள் விஷயமும், பால்கன்விஷயமும், பேசப்பட்டதும், தெஹ்ரானிலே, ஸ்டாலின், மூவர்மாநாட்டிலே வந்திருந்ததும், போர், கடைசிக் கட்டத்தை நெருங்குகிற தென்பதைக் காட்டுகிறது.

கெய்ரோவின் பூர்வம், உலகு அறிந்ததே, அதன்திர்காலம் சாமான்யமானதாக இராது, என்பதும் எவருமறிந்ததே. கீர்த்திபெற்ற கெய்ரோவில், கீழ்க்கோடி கள் விஷயமும், பால்கன்விஷயமும், பேசப்பட்டதும், தெஹ்ரானிலே, ஸ்டாலின், மூவர்மாநாட்டிலே வந்திருந்ததும், போர், கடைசிக் கட்டத்தை நெருங்குகிற தென்பதைக் காட்டுகிறது.

## வர்னுஸ்ரயம் ஓழிக!

6-ம் பக்கத்தொடர்ச்சி.

குடும்பத்தாரரைக்கண்டு குசலம் விசாரித்திருக்கக் கூடாதா, கூடிப்பேசிக் குலவிடலாகாதா, தன்னாடும்போது கைகொடுத்திருக்கலாகாதா, தன்ஆற்றலெலும் செல்வத்தைத்தாந்திருக்கக்கூடாதா? என் அதைச் செய்யத்தவற்றினர்? பாகப்பிரிவினை ஏற்பட்டு விட்டதா! குடும்பத்தின் உயர்வு தாழ்வுபற்றிக் கருதிடாத உதவாக்கு அவர்! இதுவே, என்னை வாட்டி வதைப்பது? இசைச்செல்வத்தை வளர்த்திடவும், கலைச்செல்வத்தைக்கண்டு களிக்கவும், சர். சண்முகம், ஓயவில்லை, ஆனால் குடும்பத்தையே, மறந்தார். எனவே, அவருடைய நெஞ்சமெனும் பாகலுக்கு, இனியேனும், தேரை விரைந்து செலுத்து என்று அவர்கூரா, என்றோர் ஆவல் என் மனதைப்பியத்தது.

## கூடும்பத்தீடு

### திருமண அழைப்பு.

அன்புடையீர்!

மன்றல்: தூஞ்சி 1362 ஜில்ஹாஜ்மீ 19 ஏ (17...12—43) வெள்ளிக்கிழமை காலை 8-மணிமுதல் 10மணிக்குள், தாஞ்சிபுரம் நகராலம் கண்காணிப்பவரான, திருச்செல்வன், முஹம்மத் சீராஜ் தீன் சாவிபுக்கும், பெரிய காஞ்சிபுரம் சார்பு & நகைவியாபாரம் பாஷாசாஹிப் என்கிற பி. சையத் காசீம் சா ஹி பி இளையீகு மார்த் தி திருநிறைச்செல்வி அடிரட்சுனிசாவை வாழ்க்கை துணைவாக்க நிச்சயித்து ஷீ திருமணம்பெரிய காஞ்சிபுரம் கம்மாள குள்ளப்பாச்சாரி வீதி 32-A. மணமகள் இல்லத்தில் நடைபெறும்.

## கூடும்பத்தீடு

வர்ணுஸ்ரமம் ஓழிக!

(2-ம் பக்கத் தொடர்ச்சி)

லும், எழச்செய்யவில்லை. வங்கம், தாக்கரை, உச்சிமோங்கு முத்தமிட்டு, வாரிஅணைத்து வாஞ்சனையுடன் கொஞ்சிற்று. இங்கோ! எவ்வளவு எதிர்ப்பு, எத்துசீன வஞ்சனை, எவ்விதமான சுதிகள்! பழி எத்துசீன, பதைப்பு எவ்வளவு! சிங்க மென்முக்கமிட்ட சண்முகத்தைச்சிறிக் கடிக்கச்சென்ற, செங்காய்க் கூட்டமும், பாய்ந்துபிடுங்கச்சென்ற ஒநாய்களும், நைக்கூட்டமும், கொஞ்சமா? வங்கம், தாக்கரை உயர்த்திடக் கண்டோம். தமிழகத்திலோ, சர். சண்முகத்தைச், சாணக்கியர்களும் குடிலர்களும் சாய்த்திட ஜல்லடம் கட்டியதையும், சரங்கள் பலதொடுத்ததையும் கண்டோம். வங்கத்தின் அணைப்பிலே, கவிதாக்கர் வளர்ந்தார்! தமிழகத்திலே தருக்கரின் எதிர்ப்பிலே, தழைத்தது கொங்குநாட்டு. வேங்கை! தாக்கர், மாசமருவற்ற வானத்திலே உலவிய முழுமதி; சர். சண்முகம், முகிலைக் கிழித்தெறிந்த முழுமதி! இத்தமிழரைக், கவியன் ஒப்பிட நான் ஒப்பேன்!

கண்டனங்கள் எழுதி அலுத்த கரங்களும், கேவிப்படங்கள் வரைந்துஅலுத்த பேரேழுனைகளும், சபித்துச் சலித்துப்போன திருவாய்களும், கனல்கக்கிக்கருகிப்போனவிழிகளும், சுருக்குக்கயறுவீசிச் சோர்ந்தபோன வலைவீசிகளும், படுகுழி வெட்டி ஆயாசமடைந்த அரசியல்வெட்டியான்களும் இன்று, சர். சண்முகம் அறிஞர் உலகிலே அரசோச்சக்கணடு, அயர்கிண்றனர். ஒருகாலத்திலோ! ஏ! அப்பா! எவ்வளவு கேவிகிண்டல், என்னென்ன வகைவகள்! இவ்வளவுக்குமிடையே பூத்தமலர், அதனை, வளமிகுந்த வங்கத்திலே வாஞ்சனை எனும்நீர் பெய்து வளர்த்த, தாக்கரைனும் மலருடன், என் ஒப்பிட வேண்டும். சர். சண்முகம், தமிழர், பண்டைத்தமிழரை, தமிழ்வீரரை, நினைவுட்டும் தமிழர். வேறு, உவமைகள் ஏன்?

அவர் அன்று ஆற்றிய அறங்கர, அகநானுற்று அருங்கவியை, எனக்குள்ளைப் பூட்டுவானேன், என்று மீண்டும் கேட்பிர். நான்கற்றமுன்னர், நீவீர்சற்று, என்னிப்பாருமின்.

இந்தத்திங்கள், பல்வேறுஇடங்களிலே பட்டமளிப்பு விழாச்சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. டாக்டர் ஜெயகர், பேராசிரியர் ஜா, பண்டிட் குண்சரு முதலிய அறிஞர்பலர், வடாநாட்டிலே, பட்டமளிப்புவிழாச்சொற்பெறுக்காற்றி ஞார்கள். படிப்பிலும்பாரானுந் திறனிலும், மேலானவர்களான இம்மேதாவிகள், தேசிய சர்க்காரின் அவசியத்தைப்பற்றியே பெரிதும் வலியுறுத்திப் பேசினர். தேசியம், என் இங்கு சரியான முறையிலேகமழுவில்லைன்ற ஆராய்ச்சியிலேயோ அவர்கள்புகவில்லை. ஏகாதிபத்தியத்தைக்

கண்டிப்பது எனிது, கண்டிக்கவேண்டிய அளவு கசப்பு வளர்ந்துவிட்டதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் கண்டனத் தோடு நின்றுவிடாமல், நோய்போக எம் மருந்து உட்ரெகாள்வதென்றுரைக்கும் நேர்மையும் நெஞ்சமுக்கதமும், அந்தப் படிப்பாளிக்கு இல்லையோ. என்று அஞ்சவேண்டி இருக்கிறது. சர். சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சாடி ஞர், சர்சிலூக்குச்சுடைமு, அமெரிக்கு அழுகைகளம்பக்கடிய வித்திலே! “தன் மானம் உண்டு எனக்கு! எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலே நமக்கிருக்கும் அந்தஸ்ததுக்குறித்துமகிழுமிழியாதுநான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் புகழ்பாடு முடியாது. எந்த ஆப்பிரிக்க மண்ணைவே என் இனத்தவரின் இரத்தம், போரிலே சிந்தப்படுகிறதோ, அதே ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வாவிபாட மனம்வருமோ! மனம்முறிந்து விட்டது அன்பர்களே!” என்று சர். சண்முகம் கூறுகிறுப்பதுகேட்டு, அறிவும் தன் மானமும் உள்ள எவர்தான், சபாஷ்! என்றுக்கரூர். ஆனால், இந்தப் பகுதி எனக்குப்புள்காங்கிதலும்படில்லை. ஏனெனில், கண்ணையித்துடனும் காரணத்துடனும் காரணத்துடனும், கெம்பீராமாகச் சர். சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தின் போக்கைக் கண்டித்தார். ஆனால், இதனிலும் கடுமையாகவும், நரகல்நடையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தின்போக்கைக்கண்டிக்கத், தேசியத் திருக்கூட்டத்திலே பலருண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தைச் சின்ன பின்னமாக்குவேன் என்று சின்துகுள் உரைத்தோரையும், அதன்பிடரியைப் பிடித்துக் குலுக்குவேன் என்று முழுக்க மிட்டோரையும் நாடு கண்டிருக்கிறது. எனக்குத்தெரிய, ஒரு தேசியப் பிரசங்கியார் (இன்று அவர் இந்துமகாசபைவீரராக வேடமெடுத்தள்ளார்) ஒருமுறை பிரிட்டனைக் கண்டித்துப் பேசுகையிலே கூறினார், மகாஜனங்களே! பிரிட்டனிலே என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? வெறும் சண்முகமுடும், நிலக்கரியும்! நிலக்கரிக்காகச் சரங்கங்கள் தோண்டித் தோண்டி, பிரிட்டன் பாழுகிவிட்டது. முப்பதுகோடி இந்தியரும் (அன்றைய ஜனத்தொகை 30கோடி) சேர்ந்துமூச்சு விட்டால், பிரிட்டன், ஆடிக்காற்றிலே சிக்கிய இலவும் பஞ்செனப் பறந்து போகும்” இந்தநிலைகேட்ட வீரர்குழாம் கைதட்டி ஆராவரித்ததும், எனக்குத்தெரியும். ஆகவே, நான், சர். சண்முகம் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தைக் கண்டித்துப் பேசுகைத் தாமதமாக பொறுமையை என்றுக்கிறவில்லை. 1920லே அம்மொழி வீரயாக இருந்திருக்கலாம், இன்றே, அம்மொழி பழங்குஞ்சி! வீட்டுக்குலீடு, கலயத்திலே அதுஉள்ளது! இந்நாட்டுச் சொற் பொழிவாளரின் அரிச்சுவடியே அதுவாக இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியல்ல எனக்கு ஆண்தலும்படியது.

நாட்டுவிடுதலைபற்றிப் பேசிடாதலை வர் இல்லை. ஆனால், அந்தவிடுதலை கிட்டாததன் காரணம் என்ன என்று உசாவிடுவோர் வெகு சில ரூ. உண்மைதெரிந்தபின், அதனைத் தெரியமாகக் கூறிடுவோர் அதனிலும் மிகச்சிலரே, உரைத்தோடு அமையாமல், உறுதியுடன் நின்று பணிபுரிவோர் அதனிலும் மிகமிக்கிலரே. அன்னிய நாட்டினரை மிரட்டவோ, மயக்கவோ, இங்கு ஆட்கள் அநேகர். ஆனால், இங்கு விடுதலைக்கு விரோதிகளாக உள்ளவர்களை “சந்தேவில்லை” என்றுக்கூறும் ஆண்மையாளர் மிகக்குறைவு.

சர். சண்முகத்தின் பேருரையிலே, ஆண்மைத்தும்புகிறது, அதனைக்கண்டே நான் களிப்படைகிறேன். “நம் மை ஆளும் அயல்நாட்டாரின் வாக்குறுதிகளி ன்லோ, நல்ல எண்ணத்தின்லோ, நாட்டுவிடுதலை கிடைத்துவிடுமோ? கிடைத்துவிடாது!!” என்ற கறுகிறார் சர். சண்முகம். சுதந்தரம் கீழையிலே தயாரிக்கப்படும் சரக்கல்ல, சன்மானமாகப்பெற! அது, நாட்டுமக்களின் நாடிமுறக்கினால் விளையக்கூடிய நிலை. அதனை, இங்கேயே தான் பயிரிடுமுடியும். ஆனால், அந்த வயலிலே, கள்ளிப்படர்க்கிறது. அதனைக்களையாமுன்னம், பயிர் இல்லை, பண்பு இல்லை. நாட்டுநலிவேபோக்கும் பச்சிலை இல்லை. இதனைச்சர். சண்முகம், அஞ்சாநெஞ்சடன் அறைவது கேண்மின்.

இந்தாட்டிலே, அதிர்ப்பியும் துவேஷமும் அதிகரித்துள்ளது. இது வந்தத்தீக்கத்து. ஆனால், இதற்குக்காரணம் என்ன? இங்கு ஒரு கூட்டம், தனது நோக்கமும் கலையுமே பிரதானமேன்றுகூறி, மற்ற மக்கள்மீது அவைகளைத் தீணித்தது. அதன் பலனுகவே கேடுபெல் தோன்றின. தேசியத்தின் பேயரால் அகிகூட்டம், மற்றவர்களை அடக்கித் தலைகள் அதிகாரத்தையும் கேல்வாக்கையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது”.

இந்தப் பொன்மொழியை ஆராய்ந்து பாருங்கள். இந்த உபகண்டத்தின் வரலாறுகளிலே புதைந்துகிடக்கும் உண்மைகளை உணருங்கள். அந்த ஒரு கிருபைட்டத்தின் செருக்களுவில்லை. அதுஅறித்து அரசுகள் எத்தனை! அதன் வயப்பட்டு அழிந்த வீரர்கள் எவ்வளவு! இறுமாப்பட்டன், அக்கூட்டம், தனது “தாசராக” மற்றவரை மாற்றிய கொடுமையை என்னிப்பாருங்கள். அப்போதுதான் அறிஞர் சன்முகத்தின் அறங்கரியின் அழிக்கும் புலனுகும். இதோ வெளிப்படையாகவே வீரர் சன்முகம் விளம்புகிறார் கேளுக்கள். “இந்தியாவிலே வர்னுஸ்ரமம் ஏப்பட்டதனுல்ல, ஆளும் ஜாதி தனது அதிகாரத்தை நிலைநிலையுத்திக்கொண்டு ஏகபோக உரிமையாக அந்த-அந்தாரத்தை அலுப்பித்துவநுகிறது. இந்த வதுப்பு, தனது ஏகபோகாலுமையையும் போகையை

6-ம் பக்கம் பர்ச்ச.

### வர்ணுஸ்ரயம் ஓழிக!

(-5ம் பக்கத்தொடர்ச்சி.)

யும் எவ்வளவுக்கேவ்வளவு சீக்கிரமாகக்கைவிடுகிறதோவல்வளவுக்கவெளவு துரிதமாக இந்தியாக்குச் சுதந் தரழம் ஜனநாயகமும் ஏற்படும்,"

விடுதலை வீரர்களே! ஆஸ்ரமஅரசிய விலே அர்ச்சகராக உள்ள அருமை தோழர்களே! ஆகாததிட்டத்தைச்சுமந்து கொண்டு ஆமைவேகத்திலே செல்லும் அந்தணரின் அடிவருடிகளே! நாட்டை மீட்டிட நானுவிதமான முயற்சிகள்செய் தீர், அலுத்தீர், முடக்குவாத நோயால் வாடுகிறீர். இதுகாறும்செய்தபல, வெற்றி தரக்கானேந்து. வீணருக்கு அரசியலிலே உறைவிடமும், சுயங்களிக்குக்குச் சமுதாயத்திலே புகவிடமும் தரவே, உமது தொண்டுபயன்பட்டது. இதோ எமது தலைவர், இயம்பிடும் திட்டத்தைப்பற்றி யோசியுங்கள். விடுதலைப்பாதையை அடைத்துக்கொண்டுள்ள மமதையாளர்களை, மட்டந்தட்ட முன்வாருங்கள், பாருங்கள் பிறகு, பரிதிபோல் விடுதலை தோன்றிடக் காண்பீர். சர். சண்முகம் ஏபோகமிராசபாத்யதை அனுபவிக்கு கூட்டத்திற்கு நன்றென்றி புகல்கிறார். பேராசையை ஒழியின்! எல்லாம் எமக்கே எனும் இறுமாப்பை நீக்குமின்! என்று இதோபதேசம் புகிகிறார். காடியிலே பன்னீர் தெளித்துப் பயனெண்ண என்பீர். ஆம்! இதோபதேசத்தோடு நின்றவிடவில்லை, இளங்கோ மன்றத்திலே இருந்தாண்ட வீரர். தாங்களாகப் பேராசையை விடவில்லையானாலும், என்ன சேரிடும்? இந்தநிலை இப்படியே, என்றென்றும் நீடித்திருக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். ஜனநாயகவேகம் இந்தக்கூட்டத்தின்கோட்டத்தை ஹூதித்துவிடும் என்ற உண்மையை உரைத்திருக்கிறார். ஆம்! இதுசரிதங்கண்ட உண்மை. கிரேக்காட்டு ஹெலோட் [Helot] கலோப் பலகாலம் அடக்கிவைத்திருந்த ஆண்டைக்கூட்டம் [Masters] அழிந்து போனதுசரிதம்! ரோம்னாட்டு பிளையன் [Plebian] பேட்ஸிவியன் [Patrician] காலூரின் முடிவுள்ளன! ஆதிகம் செலுத்திப்போட்டமுழிக்கப்பட்டு விட்டது. பிரிட்டனிலே காமன்ஸ் [Commons] பிரபுக்கள் [Lords] தகரூரின் முடிவுள்ளன, பிரபுக்கள் மெட்டிப்பாம்பு ஆனதுதானே! ஆண்டுவருடாக ஆளப்பிறப்பிக்கப்பட்டவன் என்று ஆணவொகப்பேசி [Divine Right Of Kings] கடவுட்டு புதல்வர்கள் என்ற தத்துவத்தைப்பேசிய, முதலாவது சார்லஸ் மன்னனின் முடியும் முடிதாத்திரைமும், என்னஆயிற்று! ரஷியாட்டிலே, [பூர்வாவா] முதலாளி [புரோலோடேரியன்] தொழிலாளி போர் முண்டதன் பலன் என்ன? இங்குமட்டும் என்ன? ஆரியத் திராவிடப்போர் முண்டுவிட-

து. சரிதமுணர்க்கொளின் உள்ளத்திலே, இதன் முடிவு என்னவாக இருக்கும், என்று தெரியும்! குடிலர்கள் கெடுவர்! சமூக்கர் சாய்வர்! இத்தகைய வீரஉரையாற்றிய சர். சன் முகத்தைப்பாராட்டுவதோடு நின்றவிடக்கூடாது. எந்த ஏபோகமிராச ஒழிக்கப்படவேண்டும் என்று சர். சண்முகம்கூறினாரோ, எந்த வர்ணங்களம் ஒழியவேண்டும் என்று அவர்கூறினாரோ, அதனை ஒழிக்கமாணவர்கள் முயலவேண்டும், முனையவேண்டும். இல்லையேல் அவர் மொழிகேட்டு யாது பயன்!

"எல்லாம் சரி, பறதா! நாங்களும் சர். சண்முகத்தின் பேருரைகேட்டுப் பூரித்தோர். ஆதிக்கம் செலுத்தும் இனம் பிரமித்தது. ஆனால் அவருடைய சொற்பொழிவுக்கும், உனக்கு அகானானுற்றுச் செய்யுள் நினைவிற்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியக்காணுமே, என்றே அன்பர்கள் கேட்பர்.

தோழர்களே! சர். சண்முகம் தமது சொற்பொழிவின் இறுதியிலே, வர்ணங்களம் ஒழியவேண்டும்! ஒரு இன ஆதிக்கம் அழியவேண்டும்! ஏபோக உரிமை மடியவேண்டும்! பேராசைப் பித்தம் போகவேண்டும்! என்று முழுக்கமிட்டாரே, அந்தப் பகுதி, என் செவிக்கு, தேரை விரைவாகச் செலுத்துவாய்பாகனே! என்று தலைவன்கூறும் செய்யுள் போன்றிருந்தது. சர். சண்முகம், வர்ணங்களம் ஒழிப்புக்காகவே வாழும் கட்சியை விட்டுப்பிரிந்து, வேறுவினையில் ஈடுபட்டு, நெடுநாட்கள் பிரிந்திருந்தார். அவர்பிரிய நேரிட்டால் திராவிடக்கட்சிதலித்துக்கிடக்கிறது காவல் மிகுந்த மனையிலே கண்ணி நிற்பதுபோல. வினைமுற்றிய தலைவன், விரைவாகச் சென்றதலைவியின் துயர்தீர்த்தல்போல சர். சண்முகம், தன் நெஞ்சமெனும் பாகனுக்குத் தேரை விரைந்துசெலுத்து எனக்கூறுமாறு வேண்டுகிறோம். துயிலும் பெண்மனருகே ஆண்மான் நின்று காவல்புரி வதுபோல, ஆரியரிலே, தலைவர்கள், ஆரிய இனத்தைத் தமிழ்ப் பண்ணையிலே மேயவிட்டு, தமிழ்வளம் நீர்பெருக்கச்செய்து, உல்லாச வாழ்வு எனும் வேண்மணைவிலே படுத்துறவுக்கேய்து, காவல்புரிவதைச் சர். சண்முகம் காணவில்லையா! கங்கராச்சாரி கோலத்திலும் சரி, சர்க்கார் நிர்வாகினிலும் கோலத்திலும் சரியே, ஆரிய இனத்தலைவர்கள், ஆரிய இனத்தின் சுக்கொன்றேகுறித்தாலே, சர். சண்முகம் வந்திருந்தார். "இன்று நம்மிடை ஓர் விருந்தாளி வந்திருக்கிறார்" என்று பெரியார் உரைத்தார். அதற்குச் சர். சண்முகம் விடுத்தபதிலின் போது, அவர் மனம், முகத்திலே தாண்டவமாடக் கண்டேன்; "வந்திருப்பது விருந்தாளியல்ல, குடும்பத்து மகன், வேற்றார் சென்று வாழுபவன், விழாநாளன்று வீடுவந்திருக்கிறான், குடும்பத்தினருடன் கூடிக்கு வை, களித்துஇருக்க, களிவடன் பேச" — என்று சர். சண்முகம் கூறினார். அஃதன்றே தமிழ்ப்பண்பு, அதனையன்றே நாம் விரும்புவோம்! ஆனால், அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, இதுவரை [இடையே ஓர் நாள் கண்ணிமாரா ஒட்டவிலே பேசினது தவிர] சர். சண்முகம்,

தவும், சேரங்னுட்டிலே ஒளிவிடவும், இன்னம் எத்தனை நாட்களுக்குத்தான், வேறு எவ்வெருக்கோ, "இரவல்" தந்த வண்ணமிருப்பது. திராவிடச்செல்வத்தை ஒமானுக்குப்பலியிட்டோம், அதன்பாரும் பசியடங்க! திராவிடத்திருவிளக்கு சர். இராமசாமியை, வைசிராய் மாளிகைக்கு ஒளிதர "இரவல்" அளித்துள்ளோம். திராவிடமணி சர். சண்முகம் தேரை விரைவாகசெலுத்தித்தமது காலகத்தை நோக்கி வரத்தாமதித்தால், திராவிடத்தைக் கப்பிக்கொண்டுள்ள காரிருள் நீங்கிட வழிகாணுமே என்றே நான்திகைக்கிறேன், எனவே, சர். சண்முகம், எந்தவர்ணங்களம் ஒழிந்தால் மட்டுமே, நாடுமீரும் என்று கூறினாரோ, அந்தவர்ணங்களம் ஒழிப்பையே, வாழ்க்கை இல்லசியமாகக் கொண்ட, திராவிடக் கட்சியிலே, இன்றே பங்கு எடுத்துக்கொண்டு பணிபுரிய வேண்டுகிறோம். இன்று அதன்பாரத்தைச் சுமந்து, பெரியார், உடல்தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுத்தவண்ணம், பல எண்ணிச் சிலமட்டுமே வெளியேக்குச் சோகித்தவண்ணமிருக்கிறார். வைத்தியர்கள் மருந்தாட்சின்றனர், கட்சியோ அவருக்கு நோயூட்டுகிறது. ஒய்வு இல்லை; மனங்மீதி இல்லை, ஒன்று இரண்டா அவருக்குள்ளதோல்லை. உண்மையிலேயே, வாலிபழும் வீரமும் அறிவும் ஆற்றலுமிக்க, சர். சண்முகம் போன்றவர்கள், கட்சியிலே பணிபுரியா திருப்பதுகண்டு அவர்மனம் நோகாதா என்று கேட்கிறோம். கிளைகளை ஒடித்தெடுத்துவிட்டால், மரத்திற்குத்தான் என்ன அழகு. ரோஜாவைப் பறித்துக்கொண்டு செடியிலே முன்னமட்டும் வைத்திருப்பதுபோல, பதவியும்; சுகவாழ்வும், பலரைப்பறித்துக்கொண்டுபோக, சுயங்களிக்கும் சொல்லம்பரும் ஒரு கட்சியிலே இருந்துபயன்யாது?

சர். சண்முகம், அமெரிக்கா சென்று திரும்பி எவ்வளவு காலமாயிற்று, காரோடு மாநாட்டிலே முன்னம், கொச்சித்திவாகை இருந்தாலே, சர். சண்முகம் வந்திருந்தார். "இன்று நம்மிடை ஓர் விருந்தாளி வந்திருக்கிறார்" என்று பெரியார் உரைத்தார். அதற்குச் சர். சண்முகம் விடுத்தபதிலின் போது, அவர் மனம், முகத்திலே தாண்டவமாடக் கண்டேன்; "வந்திருப்பது விருந்தாளியல்ல, குடும்பத்து மகன், வேற்றார் சென்று வாழுபவன், விழாநாளன்று வீடுவந்திருக்கிறான், குடும்பத்தினருடன் கூடிக்கு வை, களித்துஇருக்க, களிவடன் பேச" — என்று சர். சண்முகம் கூறினார். அஃதன்றே தமிழ்ப்பண்பு, அதனையன்றே நாம் விரும்புவோம்! ஆனால், அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, இதுவரை [இடையே ஓர் நாள் கண்ணிமாரா ஒட்டவிலே பேசினது தவிர] சர். சண்முகம்,

திராவிட மனியை, பண்டைப்பெருமை வாய்ந்த டில்லியில் ஜோவித்தி

(4ம் பக்கம் பார்ச்ச)